2016 பிப்ரவரி 17]

வேண்டாம். கேள்வி நேரத்தில் நீங்கள் குற்றச்சாட்டு சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள். இது சரியில்லை, திரு. பாபு முருகவேல், நீங்கள் உட்காருங்கள். அது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது.

வினா வரிசை எண் 55, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர். சாமி, மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.

55—

விளையாட்டரங்கம்

***63120 திரு. ஆர். சாமி:**

மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

மேலூர் தொகுதியில் விளையாட்டரங்கம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு டாக்டர் ச. சுந்தரராஜ், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மேலூர் தொகுதியில் விளையாட்டு அரங்கம் அமைப்பது குறித்த கருத்துரு ஏதும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர். சாமி அவர்கள்.

திரு. ஆர். சாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்குகிறேன்.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த என்னை, கட்சியில் பல்வேறு உயர் பதவிகள் கொடுத்து அழகுபார்த்து, தொடர்ந்து மூன்று முறை நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, மூன்று முறையும் வெற்றி பெறுவதற்கு எனக்காக வந்து பிரச்சாரம் செய்து, வெற்றியைத் தேடிக் கொடுத்த, (மேசையைத் தட்டும் ஒலி) உலக அரசியல் வரலாற்றிலே ஒரே

தலைவர் (மேசையைத் தட்டும் ஒலி) டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், மூன்று முறை எனக்கு வெற்றியைத் தேடித் தந்து, பாரம்பரியமிக்க இந்த அவையில் 15 ஆண்டு காலம் தொடர்ந்து பேச வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு எங்களுடைய உயிர் மூச்சு உள்ளவரை என்றும் அம்மா, அம்மா, அம்மா என்றே வணங்குவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய எஃகு கோட்டையாக மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத் தொகுதி திகழ்ந்து வருகின்றது. அம்மா அவர்களுடைய கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு தேர்தலிலும் 10 ஆயிரம், 20 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாகவே பெற்று, ஏறத்தாழ ஒரு இலட்சம் ஓட்டுகள் நம்முடைய கழகத்திற்கு, அந்தத் தொகுதியிலே அம்மாவிற்கு கிடைத்திருக்கின்றது என்பதைப் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டிலே அதிகமாக விளையாட்டு வீரர்கள் மேலூர் தொகுதியில்தான் உருவாகி வருகிறார்கள். பல்வேறு துறைகளிலும், காவல் துறையாக இருந்தாலும் சரி, எந்த அரசுத் துறையாக இருந்தாலும் சரி, விளையாட்டுப் போட்டிகளில் எங்களுடைய மேலூர் தொகுதியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, எப்பொழுது தமிழ்நாட்டிலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி அம்மா அவர்களுடைய தலைமையிலே நடைபெறுகிறதோ, அப்பொழுதெல்லாம் விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டுத் துறைக்கும் பொற்கால ஆட்சி என்பதை மகிழ்ச்சியோடு நான் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)

அம்மா அவர்களுடைய ஆட்சிக் காலத்தில்தான் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பதை நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

மேலூர் தொகுதியில் விளையாட்டு மைதானம் கேட்பதனுடைய நோக்கமெல்லாம், இந்திய அளவிலே volleyball போட்டியில், இந்தியாவில் முதல் அர்ச்சனா விருது பெற்றவர் எங்களுடைய

2016 பிப்ரவரி 17]

மேலூர் தொகுதியைச் சேர்ந்த வீரர் திரு. பழனிச்சாமி என்பது இங்கேயிருக்கின்ற நம்முடைய மூத்த அமைச்சர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இந்தியாவில் முதல் அர்ச்சனா விருது பெற்றவர் எங்களுடைய மேலூர் தொகுதியைச் சேர்ந்த volleyball விளையாட்டு வீரர் பழனிச்சாமி அண்ணன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி நிறைய விளையாட்டு வீரர்கள் அங்கேயிருக்கின்ற காரணத்தினால், மாண்புமிகு அமைச்சர் அவர்கள், புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று, அங்கே உடனே ஒரு mini விளையாட்டு அரங்கத்தை அமைப்பதற்கு முன்வர வேண்டும். அதற்கான இடமும் அங்கே நிறைய இருக்கின்றது. இடம் தருவதற்கு நாங்கள் தயாராக இருந்து கொண்டிருக்கின்றோம். ஆகையால், விளையாட்டு மைதானத்தை அங்கே அமைப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்று தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு டாக்டர் ச. சுந்தரராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு மாநிலத்தில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புகளை உருவாக்கி, அதற்கு பின்பு, ஒவ்வொரு மாவட்டத்தினுடைய தலைநகரங்களிலும் இன்றையதினம் சிறப்பான முறையில் விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கி வந்து கொண்டிருக்கின்றது. மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுடைய ஆட்சியில் 2013-2014 ஆம் ஆண்டு இரண்டு இலட்சம் ரூபாய் நிதி கொடுக்கப்பட்டு, தடகள ஓடு பாதை அமைக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுடைய ஆசியோடு உபகரணங்கள் வாங்க ஒரு இலட்சம் ரூபாய்க்கு அனுமதி வழங்கப்பட்டது. அங்கே கபடி மற்றும் volleyball போன்ற போட்டிகளில் அர்ச்சனா விருதுகள் பெற்றவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். எனவே, விளையாட்டு மைதானங்கள் அமைத்துத் தர வேண்டுமென்று மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அங்கேயிருக்கின்ற நிலங்களைப் புரிந்துணர்வு

ஒப்பந்தம் செய்தால் அல்லது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அந்த நிலங்களை வகை மாற்றம் செய்தால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்மூலம் அங்கே சிறப்பான முறையில் எந்தெந்த விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியுமோ, அந்தந்த விளையாட்டிற்குத் தேவையான கட்டமைப்புகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உருவாக்கும் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலூர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆட்சியில்தான் ஆறு கோடி ரூபாய் செலவில் hockey-க்கு என்று மதுரையில் synthetic track – உடன் விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டது.

முற்பகல் 11–00

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் முன்னனுமதியுடன் வினாக்கள்–விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகிறது.

மாண்புமிகு டாக்டர் ச. சுந்தரராஜ்: மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சியில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மதுரையில் Indoor Stadium அமைக்கப்பட்டிருக்கின்றது. மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் செலவில் மதுரையில் உள்ள விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டிருக்கின்றது.

அதுமட்டுமல்ல, ரூ.12 இலட்சம் செலவில் மதுரையில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டிருக்கின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் பேரவை விதி 110–ன்கீழ் ரூ.5 கோடி மதிப்பில் மதுரையில் விளையாட்டு அறிவு மையம் ஒன்றை சிறப்பான முறையில் அமைப்பதற்கான திட்டத்தினைச் சென்ற ஆண்டு வழங்கியிருக்கிறார்கள்.

மாண்புமிகு அம்மா அவர்கள் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்காக ரூ.40 கோடி அளவிற்கு நிதி வழங்கி அதில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மதுரையில் துப்பாக்கி சுடும் போட்டி நடத்த நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் போக்குவரத்து வசதி சிறப்பான முறையில் இருப்பதால், மதுரையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை மேலூர் மக்களும்

பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கின்றேன். மேலும், மேலூர் பகுதியில் நிலம் வழங்குகின்றபொழுது, அங்கு விளையாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு சிறப்பான திட்டங்களைக் கட்டாயம் செயல்படுத்தும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர். சாமி அவர்கள்.

திரு. ஆர். சாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தியாவில் 29 மாநில முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள்தான் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பவர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கிணங்க, மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சியில் பல சாதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கு ஒரேயொரு உதாரணத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, மதுரை மாவட்டம், எங்களுடைய மேலூர் தொகுதியைச் சேர்ந்த சோலைமதி என்ற விளையாட்டு வீராங்கனை, 1991 ஆம் ஆண்டு தங்கப் பரிசு பெற்றதற்காக, அவரை அழைத்து, ஒரு இலட்சம் ரூபாயை வைப்புத் தொகையாக வைத்து, மாண்புமிகு அம்மா அவர்கள் அந்த நிதியை நேரடியாக அந்தப் பெண்மணியிடம் வழங்கினார்கள். அதற்குப் பிறகு 1996 ஆம் ஆண்டிலே ஆட்சி மாற்றம் வந்தவுடனே, அப்போது ஆட்சிக்கு வந்தவர்கள் மாண்புமிகு அம்மா அவர்கள் விளையாட்டு வீரர்களைப் பாராட்டி, வைப்புத் தொகையாக வழங்கிய, அந்த ஒரு கோடி ரூபாயைத் திருப்பி எடுத்துக்கெண்டார்கள். அந்தப் பெருமை 1996 முதல் 2001 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஆட்சியாளர்களையே சாரும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதைச் சொன்னால் அவையிலிருக்கின்ற நம்முடைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கெல்லாம் கோபம் வரும். மாண்புமிகு அம்மா அவர்கள் 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்தார்கள். அந்த விளையாட்டு வீராங்கனையைப் பாராட்டி, அவரின் பெயரில் ஒரு இலட்சம் ரூபாய் டெபாசிட் செய்தார்கள். 1996—ல் ஆட்சிக்கு வந்தவர்கள் அந்தப் பணத்தை எடுத்துவிட்டார்கள். மீண்டும் 2001—ல் மாண்புமிகு அம்மா

[2016 பிப்ரவரி 17

அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன் இதே அவையில் நான், 'அம்மா, நீங்கள் கொடுத்த ஒரு இலட்சம் ரூபாய் வைப்புத் தொகையை தி.மு.க. ஆட்சியில் திருப்பி பிடுங்கிக்கொண்டார்கள்' என்று சொன்னேன். (குறுக்கீடு) மாண்புமிகு அம்மா அவர்கள் உடனடியாக, அடுத்த நாளே, அந்த விளையாட்டு வீராங்கனையை அழைத்து, (மணியடிக்கப்பெற்றது) அவருக்கு அந்த ஒரு இலட்சம் ரூபாயை வழங்கினார்கள் என்பதைப் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர். சாமி, குற்றச்சாட்டு சொல்லாமல் பேசுங்கள். மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு டாக்டர் ச. சுந்தரராஜ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய அளவில் உலகத் தரம்வாய்ந்த கட்டமைப்புகளை சென்னையில் உருவாக்கி, சிறப்பான முறையில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துகின்ற முதலமைச்சர் மாண்புமிகு தமிழகத்தினுடைய முதலமைச்சர் அம்மா அவர்கள்தான் என்பதை இங்கே அன்போடு தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) நம்முடைய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்றால் ரூ.2 கோடி கொடுத்தவர் நம் அம்மா அவர்கள். அதற்கு உதாரணம், செஸ் போட்டியில் 5 முறை பட்டம் வென்றதற்காக, திரு. விஸ்வநாதன் ஆனந்த் அவர்களை வரவழைத்து, ரூ.2 கோடி ஊக்கத் தொகை கொடுத்த அரசு, தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு என்பதை இங்கே அன்போடு தெரியப்படுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)

அதுமட்டுமல்ல, இன்றையதினம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம்வாய்ந்த நீச்சல் குளங்களை அமைத்து, தரம்வாய்ந்த Open stadium அமைத்து, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.22 கோடியே 50 இலட்சம் அளவில் 15 மாவட்டங்களில் Indoor stadium அமைத்து சிறப்பான முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துகின்ற முதலமைச்சர் மாண்புமிகு தமிழகத்தினுடைய முதலமைச்சர் அம்மா அவர்கள் என்பதை இங்கே அன்போடு தெரியப்படுத்திக்கொள்கிறேன். எங்கெங்கெல்லாம் விளையாட்டு

வீரர்கள் சர்வதேச அளவில், ஆசிய அளவில், காமன்வெல்த் நாடுகள் அளவில் பரிசு பெறுகிறார்களோ, அங்கெல்லாம் விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். குறிப்பாக வேலூரில் weight lifting champion—க்கு ரூ.2 கோடியே 65 இலட்சம் ரூபாய் கொடுத்து, சிறப்பான முறையில் விளையாட்டுகளை ஊக்கப்படுத்துகின்ற முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்கள் என்பதை இங்கே தெரியப்படுத்திக்கொள்கிறேன். வரக்கூடிய காலங்களில் சிறப்பான முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துகின்ற பல்வேறு திட்டங்களை மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு தொடர்ந்து செய்யும் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 11—05

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 56, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஏ. லாசர், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள்.*

56—

கிராம நிருவாக அலுவலகக் கட்டடம்

***61014—திரு. ஏ. லாசர்:**

மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) பெரியகுளம் தொகுதி, முதலக்கம்பட்டி ஊராட்சியில் கிராம நிருவாக அலுவலகத்திற்குப் புதிய கட்டடம் கட்ட அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. ஆர்.பி. உதயகுமார், வருவாய்த் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி, முதலக்கம்பட்டி ஊராட்சி, மேல்மங்கலம் பிட்—II வருவாய்க் கிராமத்தில் கிராம நிருவாக அலுவலகம் கட்டும் செயற்குறிப்பு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை. மேற்படி கிராம நிருவாக அலுவலகக் கட்டடத்திற்கு புதிய கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், கூடுதல் தலைமைச் செயலாளர்,